තුන් මසක් ගතවුවිට උප්පැන්නයක් පිළිබදව කළයුතු පුකාශය (24 වෙති වගන්තිය)

மூன்று மாதத்துக்குப்பின் பிறப்பைப்பற்றிய அறிவித்தல் (24 ம் பிரிவு) DECLARATION OF BIRTH AFTER THREE MONTHS (Section 24)

(උපත සිදුවූ දිස්තීක්කයේ දිස්තීක් ලේකම් වෙත කෙලින්ම යැවීම සදහා) (பிறப்பு சம்பவித்த பெரும்பகுதியின் பெரும்பகுதிப் பதிவுகாரகுக்கு நோடியாச அனுப்பப்பட**ல் வேண்டும்)** (To be forwarded direct to the District Registrar of the District in which the birth occurred)

ුම උජපැව්වෙන නො නා නම පිළිබර	ැය ලියා සැගිම් කෝ වීමට අවශාරවේ	ා මෙහි පහත සඳහන් කරුණු මගේ දනගැනීමේ අන්දමට නිවැරදී සැබෑ කරුණු ලෙස පදීංචි————————————————————————————————————	
		වන මම මෙයින් පුකාශ කරම් :	
இப்பத்திரத்திற் குறிக்கப்பட்ட ம <mark>ன்டியிருப்பதா</mark> ல்	ட பிள்ளேயின் பிறப்பு மூன்று	(3) மாதத்துக்குள் பதிவு செய்யப்படாதிருந்து. இப்பொழுது பதிவு செய்யப்பட வாசியும்	
1170		என்பவருமாகிய நான் பிள்ளேயினுடைய பிறப்பும் பெயரும் சம்பத்தமான	
		தும் உண்மையானவை யென்பதை இத்தால் பிரதிக்கினே செய் கிறேன். been registered within three months and it is now necessary to register of	
	esent address	lars to be registered concerning its birth and name	
ි උප්පැත්තය සිදුව දින	out or any amountedge and ou		
பிறத்த திக்கியும் இட	2	Pls write baby's date of birth and hospital	name and the
Date and place of bi		country name	
කොට්ඨාශය හා දිස්තු	ක්කය		
ப திவு ப் பிரிவும் அதன்		koon this line blank	
Registration Division	n and District	keep this line blank	
Sunt Name	ent total a cos		
ප්තී පූ රුම නාවය <i>பா</i> ණ S	Sex		
	r සම්පූර්ණ තම		
	முழுப்பெயர் full name		
	උපත් දිනය பிறந்த திக்கி date of birth		
පියාගේ සෙට්ටණ	උපත් ස්ථානය		
Father's	பிறந்த இடம் place of birth		
	ජාතිය ² சா ළ 2 race ²		
	තත්ත්වය හෝ වෘත්තිය அந்தஸ்து அல்லது தொழில் rank or profession		
	(සම්පූර්ණ තම		
	முழுப்பெயர் Full name	write mother's maiden full name	
	උපත් දිනය <u>ගිනු</u> න්න නිමේ date of birth		
ව ෙගේ	උපත් ස්ථානය		
Mother's	பிறந்த இடம் place of birth		
	ජාතිය ² சாதி ² race ²		
	පදිංචි ස්ථානය *		
9	வதியுமிடம்* residence*		
	වයස * வயது* age*		
මව්පියන් විවාහකද ?			
பெற்குர் விவாகஞ் செய்தவ Were parents married?*	d sαπ?*		
	(හතුගේ සම්පූර්ණ නෙ	Baby's Grand Father (Name of Father's Fat	horl
මුත්තා ලංකාවේ උපත්තේ	his full name	pany s Grand Father (Name of Father's Fat	ilei)
and 3	මනු උපත් වර්ෂය		
பாட்ட ன் இலங்கையிற் பிறத்தவராயின் அவர் ⁸ ி	பிறந்த வருடம்		
If grandfather born in	his year of birth		
Ceylon ³	මහු උපත් ස්ථානය ාි, කුර්දු ශූ டය් his place of birth		
පියා ල ිකාවේ තො ඉපිද මිමුන්නා උ-කාවේ උපන්නේ නම්			
ම් මුත්තා නේ ^ය	full name		
தகப்பள் இலங்கையிற் பிறக் காம்ல் பூட்டன் இலங்கை	උපත් වර්ෂය	land the street	
யிற் பிறத்தால் பூட்டன் ³ If the father was not born	year of birth		
in Ceylon, and if great grandfather born in	උපත් ස්ථානය	A CONTRACT OF THE PARTY OF THE	
Ceylon, the great	பிறந்த இடம் place of birth		
ට පුකාශකයාගේ සම්පූරණ	තම පදිංචි ස්ථානය සහ		
முறையில் தகவல் கொடு	லமுப் பெயர், வதியுயிடம், என்ன க்கிரூர்		
Declarant's full name capacity he gives info	and residence, and in wha	u l	

10.	උජපැත්තය අවජාතක දරුවෙ	ක් සම්බන්ධව කුලෙක	0				
(තොරතුරු ලේ <mark>ඛකයේ ඇතුළත්ක</mark> ර	ගැනීමට උවමතා නම	<u>නියාගේ</u> නු ස ා්ට ශ්	11			
•	මව්පියන්ගේ අත්සන්		Father's				
	சோரப்பிள்ளேயாயின் தகப்ப <mark>னின்</mark> சத்தில் எழுதவேண்டுமென்றுல் பெ		ඉවගේ				
	Parents' signatures in the case of ather's particulars are to be e	of illegimate child if the	Mother's				
			Vame o	f Father	or Mother v	who is t	:he
		- (declara	nt	දුනුම් දෙන්නා. ළුදෙ	www. Inj	ormant.
				- Î			
	Signature	on the stamp	cage by	1	නිසි මුද්දරය	. 1	
	declarant ((mother or Fat	her (who	o ∦	ஏற்ற முத்திரை	.5	
	provide the	e name in cag	ae 9). an	nd the 	Appropriate stamp ⁵		
	·	need to paste s		1	stamp.		
	aato (140 11	loca to pasto c	පුකාල	ශය කළ අය මු	ද්රය උඩ කෙටී අත්ස	න සහ දුනුම	ත් යෙදිය යුතුයි.
			្យ		வரால் சுருக்கொப்பமும்		
				10 66	initialled and dated	by Declara	nt.
20	ක්වූ		දින		®:	ඉදිරියේදී පු	<mark>කා</mark> ශ කරන ලදී.
20_		ம் திக	தியின்று		ல் என் முன்	ளிலேயில் பிரத	க்கின் செய்தார்.
Decla	ared before me a Where		this	date	day of	nonth	20
				0.0.00	1 1 1 1 1 1 1 1		
	this p	place : Signat	ture of		\rightarrow		
		/. Consul or J		සහ කාර	රෙජීස්ටාර් ජනරාල්/අ		
	1 1011)	7. Contour or c	,, , O1		විනිසුරු නැතගොස 1 u§ානෑක න්නනා ග අ	1000	
	Hara Hany Cons	ul ar ID/CD/	Ctoms				
	Here Hony. Cons	sul of JP/GP's	Stamp	J/SEAlssista	ant Registrar-Genera	al/Additiona	l District Regi-
			\rightarrow	trar/J	ustice of the Peace of	or Commission	oner for Oaths6.
		¢.	1650 sile	Order			
	මෙම පුකාශ පතුයේ සදහන්වෙන						
		උප්පැත්තය ලියාපදිංචි ස	රත ලෙස				දිය්තුක්කයේ
				in can no	ට මෙයින් ආඥ කරම්.		දිය්තුක්කයේ
_		කොට්ඨ	ාශයේ උප්පැත	ත්ත ලේකම් තැන	ට මෙයින් ආඥ කරමි.		
	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட		ාශයේ උප්පැන				
_	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட	_ කොටඨ ப்பட்டிருக்கேற பிறப்பை பிசிவின் பிறப்)) ශයේ උප්පැන நிவுகாரர்	ပန္ဆာရခြေးပဲးမျပ်ပန	ට මෙයින් ආඥ කරමි. இத்தால் கட்டளேயிடம		பெரும்பகு தி யி ன்
	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	_ කොටඨ _ப்பட்டிருக்கேற பிறப்பை _ பிரிவின் பிறப்	மை උප්පැන பு பதிவுகாரர் divisio	பதிவுசெய்யும்படி on in the	இத்தால் கட்டளேயிடம		
is he	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட	_ කොටඨ _ப்பட்டிருக்கேற பிறப்பை _ பிரிவின் பிறப்	மை උප්පැන பு பதிவுகாரர் divisio	பதிவுசெய்யும்படி on in the	இத்தால் கட்டளேயிடம		பெரும்பகுதியின்
	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	் கோல் ப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars	மை උප්පැන பு பதிவுகாரர் divisio	பதிவுசெய்யும்படி on in the	இத்தால் கட்டளேயிடம		பெரும்பகுதியின்
දිස්තු	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir	் கோல் ப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars	மை උප්පැන பு பதிவுகாரர் divisio	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் கட்டளேயிடம் 1.	ப்படுகின்ரூர்.	பெரும்பகுதியின் District
₹ಜಕ್ತೆ 20 _	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ථාර ජනරාල් ම	கோறிம் ப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars வியக்களும்	හාශයේ උප්පැන பு பதிவுகாரர் divisio are given in	பதிவுசெய்யும்படி on in the_ this declaration	இத்தால் கட்டவோயிடம 1. අතිරේක දිස්තුික් ලේස	ා⊔ලිසික්ලෝ. ශම/රෙජිස්ටුාර්	ටෙලාර්ටලුම්වේණ ——— District ර ජනරාල්
දිස්තුි 20_ බටල	இத்த அறிவித்தலி ல் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් දේකම/රෙජිස්ථාර ජනරාල් ද ක්වූ ස්පලුකුඩර පුතිඛණාගේ දේශීලා ස්ථානිම	கோறிம் ப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars வியக்களும்	ত্তিত্ব প্ৰতিপ্ৰ ল্যু এছিন্ধ্যান divisio are given in	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
్ద జీత్తి 20_ బ∪త్ర 20_	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ටුාර් ජනරාල් ද ක්වූ ස්පලකිව් පතිකුණෑ දේශීණෑ/පතිණ හි @ \		හාශයේ උප්පැන பு பதிவுகாரர் divisio are given in	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் கட்டவோயிடம 1. අතිරේක දිස්තුීක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
్ద జీత్తి 20_ బ∪త్ర 20_	இத்த அறிவித்தலி ல் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් දේකම/රෙජිස්ථාර ජනරාල් ද ක්වූ ස්පලුකුඩර පුතිඛණාගේ දේශීලා ස්ථානිම		ত্তিত্ব প্ৰতিপ্ৰ ল্যু এছিন্ধ্যান divisio are given in	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
్ద జీత్తి 20_ బ∪త్ర 20_	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ටුාර් ජනරාල් ද ක්වූ ස්පලකිව් පතිකුණෑ දේශීණෑ/පතිණ හි @ \		ত্তিত্ব প্ৰতিপ্ৰ ল্যু এছিন্ধ্যান divisio are given in	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිය්ථාර ජනරාල් ක්වූ ක්වූ හියුවා පතිකුහැඳ දෙල්කම දිනය (ලේකම දී	்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars வ)யிற்கு இது வு காரியனத்தர் கற்தோர், மீர் ar-General's Office.	ம் மக்கி மிரிக்கி ம	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ථාර ජනරාල් ද ක්වූ ක්වූ		ம் மக்கி மிரிக்கி ம	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் District 5 ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිය්ථාර ජනරාල් ක්වූ ක්වූ හියුවා පතිකුහැඳ දෙල්කම දිනය (ලේකම දී		ம் மக்கி மிரிக்கி ம	பதிவுசெய்யும்படி on in the this declaration	இத்தால் දුර් දැක්ත්වය. 1. අතිරේක දිස්තුක් ලේස අතිරෙක දිස්තුක් ලේස	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars விடிக்கர் கந்தோர், மீ மா-General's Office. இதில் இதில் பிறப்படும் இதியும் நடிவுசெய்யும் இதியும் நடிவுசெய்யும் இதியும் நடிவுசுவிசைய் மும்	හාගයේ උප්පැත uu upaquarga divisio are given in u දිනදිය. ණ තියකි.	upagoriumbung on in the this declaration of the A	இத்தால் கட்டளேயிடம் 1. අතිරේක දිස්තුක් ලේස මුෂ பெரும்பகுதிப் பதி ddl. District Registr	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் District 5 ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිය්ථාර ජනරාල් ද ක්වූ ක්වූ ලංක්ය හා දිනය (ලේකම් දී ඉහළ අදි නිල් විද්යා කළ දී නිල් ක්වේ දේ ක්වූ ලේක්වේ ලේකම් නිල් ලේක්වේ දී ක්වූ ක් කැලීමේන් නිල් ලේක්වේදී	_ கேறிப் ப்பட்டிருக்கிற பிறப்பை _ பிரிவின் பிறப் th of which particulars கிறப் கூறிப்பட்டிரு கீற்தோர், மீர் வா-General's Office. மீறிய மீற்வுளைய்யும் இக்கியும் நடித்திரைய்யும் இக்கியும் நடித்திரைய்யும் இக்கியும் நடித்திரைய்யும் இக்கியும் நடித்திரைய்யும் இக்கியும் நடித்திரைய்யும் இத்தியும் நடித்திரைய்யும் இத்தியும் நடித்திரைய்யும் இத்தியும் நடித்திரும் விறும்கியில் மேற்கே வேண்டிய விவரங்கள் பிள்ளே	හාගයේ උප්පැත uu uනිඛුණෙණ divisio are given in i දිකදීය. ණ නිමේ. istrar)	பதிவுசெய்யும்படி on in the this declaration மேல் க	இத்தால் கட்டளேயிடம் 1. අතිරේක දිස්තුක් ලේස මුෂ பெரும்பகுதிப் பதி ddl. District Registr	ப்படுகின்ஞர். බම/රෙජිස්ටුාර ඛූණෑரர்/பதிவு	பெரும்பகுதியின் —— District S ජනරාල් காரியகர்த்தர்.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ථාර ජනරාල් ද ක්වූ ක්වූ ක්වූ ක්වූ ක්වූ ක්වූ ක්වූ ක්වූ	ுகை) பிறப்பைபிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் கூடி கூரியகர்த்தர் தந்தோர், முன் புகிவுகைய்யும் இக்கியும் நிக்கியவும் விதையும் நிக்கியும் பிறிவுகைய்யும் இக்கியும் நிக்கியும் பிறிவுகைய்யும் இக்கியும் குழுக்கு வன்னிப் எனுப் எனும் வேண்டிய விவரங்கள் பின்னே சே பாட்கை should be as at the	හාගයේ උප්පැත divisio are given in දිනදීය. ණ කියකි. ම istrar)	பதிவுசெய்யும்படி on in the this declaration மேல் A	இத்தால் கட்டளேயிடம் பட்ட அமிகும் இவி எල்க நிக பெரும்பகுதிப் பதி ddl. District Registr முத்தல் வேண்டும்.	ப்படுகின்ஞர். මේ/රෙජිස්ටුාර ඛුණෑෑர்/பதிவு ar/Registrar	பெரும்பகு தியின் District செற்றிர் செற்றிர் காரியகர்த்தர். -General.
දිස්තුී 20 ටොල 20 Distr සටහ (பதි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of reby ordered to register the bir ක් ලේකම/රෙජිය්ථාර ජනරාල් ද ක්වූ ක්වූ ලංක්ය හා දිනය (ලේකම් දී ඉහළ අදි නිල් විද්යා කළ දී නිල් ක්වේ දේ ක්වූ ලේක්වේ ලේකම් නිල් ලේක්වේ දී ක්වූ ක් කැලීමේන් නිල් ලේක්වේදී	ுகைற்கே ப்பட்டிருக்கிற பிறப்பை பிரிவின் பிறப் th of which particulars கடிக்கர் கத்தோர், மீ ar-General's Office, பிரிவின் சிறப் மர் மர் மர் வுகாரியசர்த்தர் கத்தோர், மீ வுகாரியசர்த்தர் கத்தோர், மர் வுகாரியசர்த்தர் கத்தோர், வுகர்ப்பிர்கள் வுகர்ப்பிர்கள் வுகர்ப்பூர்க் கவர், தேவித்விக்கார், வுகர்ப்பூர்க் கவர், தேவித்விக்கார், வுகர்ப்பூர்க் கவர், தேவித்விக்கார்க்கியிர்கள்	හාශයේ උප්පැන up up aparry f divisio are given in දිනදීය. ණ තිබේ. ම් කළ යුතුයි ජ කළ විස්තර වේස්තර වෙස්තර වේස්තර වෙස්තර ව	பதிவுசெய்யும்படி on in the this declaration மேக A	இத்தால் டේட විශාගිය. අතිරෙක දිස්තුක් ලේස මුණ මියලාර යලුණිර යනි රෝස් District Registr	ப்படுகின்ஞர். මේ/රෙජීස්ටුාර් කුණැரர்/பதிவு ar/Registrar	பெரும்பகு தியின் District செற்றிர் செற்றிர் காரியகர்த்தர். -General.
දි ස් ජී 20 බ uල 20 Distr සටහ (uළු	ඹුළු පැතික්ස් සුන් ක්ෂාප්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක	ுகைறிம்ப்பட்டிருக்கிற பிறப்பைபிரிவின் பிறப் th of which particulars கிறப் நிருவின் பிறப் th of which particulars கிறப் நிருவின் கிறத்தோர் கிறப் நிறப் நிருவின் கிறப் நிருவின் கிறப் நிருவின் கிறப் நிறப் நிருவின் கிறப் கிறப	ාශයේ උප්පැත සු පුතිකුණෑ අ divisio are given in දිනදීය. න් කියුබුයි ව්යාප්‍ර අතුයි වේ සාල විස්තර නොකරන ී ඉන්දි කලාගෙනත් ී ඉන්දි	பதிவுசெய்யும்படி on in the this declaration dust A பற்ற விவரங்களாயி வறை உள்ளமர் இ	இத்தால் டේட දියාග්) ட. අතිරේක දිය්තික් ලේස වුණි වෙලා රාල කුර යනු ddl. District Registr කුළුවුණ ලොක් කරනු – 1953 (පක කා හෝ අවශා පරිදී යොද	iu(ලිසිණැලෑ f. මේ/රෙජිස්ටුාර කුණෑ f f / u ලික ar/Registrar	District රතරාල් සෞඛ්යක් ක්කේ General.
දි ස් ජී 20 බ uල 20 Distr සටහ (uළු	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	ுகைற்கே ப்பட்டிருக்கிற பிறப்பை பிரிவின் பிறப் th of which particulars கடி காரியசர்த்தர் கத்தோர், பீ ar-General's Office, பிரிவின் பிரியி ந்திரைவியும் இதியும் ந்திரைவியில் இதியும் ந்திரைவியில் இதியும் ந்திரைவியில் இதியும் ந்திரைவியில் இதிரையில் விரின் ந்திரைவியில் கடித்திரைவியில் கடித்திரைவியில் கடித்திரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் ந்திரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் ந்திரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் ந்திரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் ந்திரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் கடிதிரைவியில் கடிதிரைவியில் கடிதிரும் கடிதிரைவியில் கடிதிரும் கடிதிரும் கடிதிரும் கடிதிரும் ந்திரும்கள் கடிதிரும் கடிதிரும் கடிதிரும்கள் கடிதிரும் கடிதிரும் ந்திரைவியில் கடிதிரும்கள் கடிதிருகள் கடிதிருக்குறையின்கள் கடிதிருக்கள் கடிதிருக்கள் கடிதிருக்குருக்கள் கடிர	ාශයේ උප්පැත divisio are given in දිනදීය. ණ තිබේ. මාණු නොදුනිම ර කළ යුතුයි ර කළ යුතුයි ර කළ විස්තර දෙ තුතුනොත් ඉන්දි තෙලුවන්ද ම නුත්ප වරු සැපයිය යුතුයි	பதிவுசெய்யும்படி on in the. this declaration பேடி கள்ள விவாங்களியி வரை அதிகைப்படு வரை அதிகைப்படு வருவ் கூறிக்கைப்படு	இத்தால் டේட විශාග් ලැබ අතිරෙක දිස්තුක් ලේස මිම මිපලාර්පල මිව පම් මේස් District Registr පම්මණ විශාග ලබා සඳහන කරනු – 1953 (පක ක හෝ අවශා පරිදි යොදසු සොරතුරු සැපයිය යුතුය :	්පැලිසිණැලෑ t. මේ/රෙජිස්ටුාර් කුණැ tr t / පුණිකු ar/Registrar පස්තුතෝ පනපාර ශූ රජය කුපත් සුජා	பெரும்பகு இயின் —— District ග් ජනරාල් සෙரியகர் த்தர் General.
දි ස් ජී 20 බ uල 20 Distr සටහ (uළු	ඹුළු පැතික්ස් සුන් ක්ෂාප්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක්‍ය ක	ුරෝප්ර අලස්ම ආ වේ ආර්ණය විසින් ප්රාද්ධ ක්රීම් අද	ාශයේ උප්පැත u u හිතුයෙගේ divisio are given in දිනදීය. ණ තියෙනි. ග් කළ යුතුය ජිනදීය. කළ ප්‍රජාජ කොළ ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍ර ක්රිය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්‍ර ක්රිය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍ර ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍ර ක්රීය ප්‍ර ක්‍ය ප්‍ර ක්රීය ප්‍	பதிவுசெய்யும்படி on in the this declaration மேல் சில் சி சித்சேர்ப் மற்ற சித்சின்பட்டு வற சித்சின்பட்டு வறைசன், கூசின்பட்டு வறைசன், கூசின்பட்டு	இத்தால் டේட දිගැඟි ட . 1. අතිරේක දිග්තික් ලේස වුණි වෙලා වියල් යා දිගි ddl. District Registr කා හෝ අවශා පරිදී යොද කොරතුරු සැපසිය යුතුය ; මට නම මට්පිය දෙදෙනාම 1	ා්படுகිණ්.ලා f. මේ/රෙජිස්ටුාට බුණෑ f f / பු කිබ ar/Registrar ක්වේක්ක් විතික් ක්වේක්ක් ක්රීම් ක්වේක්ක් ක්රීම් ක්රීම්ක්ක් ක්රීම්ක් විතික් ක්රීම්ක්ක්ටුවේ 0 වෙති කොටුවේ	ට් ප්‍රත්‍ර ලැබුම් ට් ජනරාල් හෝ අධ්‍ය අධ්‍ය අධ්‍ය ප්‍රත්‍ය අධ්‍ය අධ්‍ය ව් පළමුවෙන දන ක කොකළ දරුවෙනු හී අත්සන් කළ යුතුයි
දිස්ජු 20	ඹුදුරු පැතික්වියන්හ ක්ඛා අත්තරය අත්ථා අත	ුරෝප්ර අලස්ම ආ වේ ආර්ණය විසින් ප්රාද්ධ ක්රීම් අද	ාශයේ උප්පැත u u හිතුයෙගේ divisio are given in දිනදීය. ණ තියෙනි. ග් කළ යුතුය ජිනදීය. කළ ප්‍රජාජ කොළ ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්‍රජාජ ක්රිය ප්‍රජාජ ක්රිය ප්‍ර ක්රිය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්රීය ප්‍රජාජ ක්‍ර ක්රිය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍ර ක්රීය ප්‍රජ ක්රීය ප්‍ර ක්රීය ප්‍ර ක්‍ය ප්‍ර ක්රීය ප්‍	பதிவுசெய்யும்படி on in the this declaration மேல் சில் சி சித்சேர்ப் மற்ற சித்சின்பட்டு வற சித்சின்பட்டு வறைசன், கூசின்பட்டு வறைசன், கூசின்பட்டு	இத்தால் டේட දිගැඟි ட . 1. අතිරේක දිග්තික් ලේස වුණි වෙලා වියල් යා දිගි ddl. District Registr කා හෝ අවශා පරිදී යොද කොරතුරු සැපසිය යුතුය ; මට නම මට්පිය දෙදෙනාම 1	ා්படுகිණ්.ලා f. මේ/රෙජිස්ටුාට බුණෑ f f / பු කිබ ar/Registrar ක්වේක්ක් විතික් ක්වේක්ක් ක්රීම් ක්වේක්ක් ක්රීම් ක්රීම්ක්ක් ක්රීම්ක් විතික් ක්රීම්ක්ක්ටුවේ 0 වෙති කොටුවේ	ට් ප්‍රත්‍ර ලැබුම් මේ District ර ජනරාල් සෙ අඩි ඔසේ ස්තුණ්. - General.
දිස්ජු 20	මුදුරු පැතික්වී දුන්ව ක් කාලාස් සොට අප අවුරුදුරු අවසා හේ අවසා කමා අවස් අවස් අවසා කමා අවස් අවස් අවස් අවස් අවස් අවස් අවස් අවස්		ාශයේ උප්පැත divisio are given in දිනදීය. ණ කියකි. ම් කළ යුතුයි ව්වාන්ත අවේක්තර කොසහොත් ී ඉන්දි කතු වත්තර න කාසහොත් ී ඉන්දි කතු වත්තර න ක්‍රයා යුතුයි විද් සැපසි විස්තර න ක්‍රයා යුතුයි විද් සැපසි යුතුයි	பதிவுசெய்யும்படி on in the this declaration රිගිය විසි මේ පිළිදෙලට යානු මරක්කල කී කනුවත්ද සම්බන්ධ වේ නොකර සටහන් කීර් ලෙක මුද්දරයක් විය	இத்தால் டේட දියඟ්ඩ. ය. අතිරේක දිය්තික් ලේස මුණ වෙලා වැල ලේස රාජ්‍ර විශාණ ලබා ය. කදහන කරනු – 1933 (පත කා හෝ අවශා පරිදී යොද කොරතුරු සැපසිය යුතුය : මට නම් මර්පිය දෙදෙනාම 1 යුතුයි පුකාශය කරන ලද්ණ	ා්ධ(ලිසිණැලෑ f. වේ/රෙජිස්ටුාර් වෙසු නො f / පුමු ව යුතු විසින් විසින් කුත් සුජා () වෙසි සොටුවේ ද ඊට පසුව හම	විය සුතුර විය සුතුර විය සුතුර විය සුතුර විය සහ සුතුර විය සුතුර විය සහ සුතුර විය සිදු දිරු රු රු රිය ව දිරු රු රු රු රිය ව දිරු රු ර
දි කිසි දි කි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of		ාශයේ උප්පැත divisio are given in දිනදීය. ණ තිබේ. න් කළ යුතුයි ජාතුය කෙරුණුණුණ ද time of birth. සියලු විස්තර දෙ නැතතොත් ඉන්දි. කලාවක්ද ම නුත්ය හරු උප්පැත්ත දේ ම නුද්දරය රුපිය	பதிவுசெய்யும்படி on in the this declaration (Gue A A (Gue	இத்தால் டේட போயிடம் பட்ட போயிடம் இத்தல் வேண்டும். படில் பெரும்பகு இப் பதி கேகிய District Registr படில் பெரும்பது இப் பதி கேகிய பெரும்பது இப் பதி கையில் பெரும்பது படில் படில் கையில் பெரும்பது படில் படில் கையில் படில் படில் படில் குவிய படில் படில் படில் குவிய படில் படில் படில் கேகியில் படில் படில் படில் கேகியில் படில் படில	ර්ථ පිළිත් අත් දිරි ප්‍රත් සිද්ධ ප්‍රත් සිද්ධ ප්‍රත් සිද්ධ	ට්ට ප්‍රත්‍ය වේ ප්‍රත්‍ය වේ ප්‍රත්‍ය වේ ක්‍රත්‍ය වේ ක්‍රත්‍ය වේ සිට ප්‍රත්‍ය වේ ප්‍රත්‍ය වේ ප්‍රත්‍ය වේ ප්‍රත්‍ය වේ විස් ප්‍රත්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍ය විස් ප්‍රත්‍ය විස් ප්‍ය ව විස් ප්‍ය විස් ප්‍ය විස් ප්‍ය විස් ප්‍ය විස් ප්‍ය විස් ප්‍ය විස්
දි ක් ජි	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட reby ordered to register the bir ක් ලේකම/රෙජිස්ටුර් ජනරාල් ද ක්වූ ශ්පලුඛව පුවුකුණෙණ දේශීනුණේ/පුවිණ මෙහි අංකය හා දිනය (ලේකම දී අපෙණ නිභ්පාකනු) පනිකු இலக்கழ and date of the registration (to * උප්පැත්ත සිදුවූ අවරාවේදී "இத்தக் கூடுகளில் නිභ්චාවේදී "இத்தக் கூடுகளில் නිභ්චාවේදී "වෙපැත්ත සිදුවූ අවේදාවේදී "වේදී අතර අවුරුද්දේ අවසාන කොටසද 2. දෙමළ හෝ මරක්කල ජාතික සිත්ත ක්වීට තම මව පක්ෂයේ මුත්තනුවත් හා 'සි 4. උප්පැත්තය අවරාත දරුවෙතුන්නය සිත ක්වීට යුතුයි 6. අතවශා දිවන කපා හරින්න 1. නිසම පෙපාල්කයෙන්න ක්ෂණය කුණෙනි) ගඳුණේ පළකුණේ නිසමේ. 2. නිස්වූණ නිස්වෙනු රෝණකෙන්න "இනෙන්න இස		හාගයේ උප්පැන divisio are given in දිනදිය. නී නිනේ. නී නිනේ. නින්. නිනේ. නින්. නින්. නින්. නින්. නින්. නින්. නින්. නින්.	பதிவுசெய்யும்படி on in the this declaration பில் கில் கில் கில் கில் கில் கில் கில் க	இத்தால் டைட்டின்யிடம் படிக்கும் டேறின் ලේස இசை பெரும்பகுதிப் பதி dell. District Registr மற்ற வர் படிக்கும் பறி வர்	ාප(ලිකිණැලා f. ාම/රෙජිස්ටුාර ඛුණැ f f / පුණිතු ක්සැව ද තිබුව ද රිස්ස් තුපත් සුජා 0 වෙති සොටුවේ ද ජීට පසුව තම ඛ්රීතික (ලුස්	ට පතරාල් කෙසියක් ක්ක්. - General. ම පත්තිය අත් ක තේක් ද යුතුයි මුද්දරය රුව්යල් විස පක්තිලාණහා) ලක්කම ජේ " සහ බ්ඩේළ්ණ
දි ක්සි යුතු දි ක්සි සිට සිට සිට සිට සිට සිට සිට සිට සිට ස	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	ுகறிப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars கிறப்பை — அ காரியசர்த்தர் கந்தோர். மீ வு காரியசர்த்தர் கந்தோர். மீ வு காரியசர்த்தர் கந்தோர். மீ வு கூறிவுசெய்யும் திகதியும் நடித்த வன்க்ப அற படிவை தேன்டிய விவரங்கள் பிள்ளே முற்ற வன்க்ப எலுப் படித்தை கேற்றும் விறைப்பும் திகதியும் நடித்த வன்க்ப அன் விறும் விறப்பும் வேண்டிய விவரங்கள் பிள்ளே முற்ற வன்க்ப் அற்ற வரும் விறப்பிற்ற வரும் விறப்பிற்ற விறப்பும் விறப்பிற்ற விறப்பும் வரப்புத்து விறப்பிற்ற விறப்பும் வரப்புத்தில் விறப்பிற்ற விறப்பும் வரப்புத்தில் விறப்பிற்ற விறப்பும் வரப்பிறுத்தால் தகம் பிறத்த ஒருவராயிருத்தால் தகம் பிறத்த ஒருவராயிருத்தால் தகம்	ාශයේ උප්පැත divisio are given in දිනදීය.	பதிவுசெய்யும்படி on in the this declaration மன்ன விவரங்களாயி வற்ற இருவர் கூற்றவர் கூற்றவர்கள் கூற	இத்தால் டේட දිගැඟි ட	ාප(ලිකිණැලා f. ාම/රෙජිස්ටුාර ඛුණැ f f / පුණිතු ක්සැව ද තිබුව ද රිස්ස් තුපත් සුජා 0 වෙති සොටුවේ ද ජීට පසුව තම ඛ්රීතික (ලුස්	ට පතරාල් කෙසියක් ක්ක්. - General. ම පත්තිය අත් ක තේක් ද යුතුයි මුද්දරය රුව්යල් විස පක්තිලාණහා) ලක්කම ජේ " සහ බ්ඩේළ්ණ
දි ක්සි යුතු දි ක්සි සිට සිට සිට සිට සිට සිට සිට සිට සිට ස	ඹුදුරු පැවැතිම් දුන්නි ති ති ත් ක්‍යා දේශ ලියාම් ද ප්‍යා ද ප	ம்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் th of which particulars வயக்கும் கழ்தோர், மு" பு-General's Office. இதின் தெரியவர்த்தர் கழ்தோர், மு" பு-General's Office. இதின் திரியவர்த்தர் திரியாம் நிவுவின்யாம் திகதியும் நிவுவின்யாம் திகதியும் நிவுவின்யாம் திகதியும் நிவுவின்யாம் திகதியும் நிவுவின்யாம் திகதியும் நிவுவின் பிறிவின் கால் சிரிய விறப்பு நின் தின் கால் சிரிய விறப்பு நின் குறையாம் திரியுக்கும் முறிற்கும் நிவும் பாட்கள் அவின் தாம்வழிப் பாட்டன் அவின் திரியாம் கொடுக்கவும் பாதத்தைய விறிக்கு ஒருவராயிருத்தால் தக்குவின் தாய்வழிப் பாட்டன் அவின் திரியாம் கொடுக்கவும் பாதத்தையி	ාශයේ උප්පැත divisio are given in දිනදීය. 	පතිකුම්පාර්ථාය විධා in the this declaration this declaration this declaration	இத்தால் டைட்டீனயிடம் பட்டியில் இத்தால் டைட்டீனயிடம் பட்டியில் வெண்டும் பட்டியில் வெண்டும் பட்டியில் வின்றில் வின்றி	්පැලිසිණැලා ්. මේ/රෙජීස්ටුාර ඛණු ආ ්/ පුණු ඛ ක	பெரும்பகு தியின் District பிற்ற பிற்ற கூரி கூரி கூரி கூரிய கரித்தர்General. பிற்ற மேற்ற பிற்ற கண்டு பிற்ற கண்ணும் பிற்ற தேரி பின் மின்ற மின்றம் மின்ற மின்
දි ක්සි ලිදුදුර වෙන වර්දුර කර ((ක්ලිකි මුද්දුර කළ ((දිකක්ස	ඹුදුන පැතික්සිසුනේම ක්කාප්‍ය අප්‍ය	டம்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிறவின் பிறப்பிற் பிறவின் பிறப்பிற் பிறவின் பிறப்பிற் பிறவின் பிறப்பிற் பிறவின் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறப்பிற் பிறம் பிறப்பிறப் பிறத்த ஒருவாயிருத்தால் தகட்டியின் தரவாயிருத்தால் தகட்டியின் தாய்வழிப் பாட்டன் அடிப்பிருந்த ஒருவாயிருத்தால் தகட்டியின் தாய்வழிப் பாட்டன் அடிப்பிருந்த ஒருவாயிருத்தால் தகட்டியின் காய்வழிப் பாட்டன் அடிப்பிருந்த ஒருவாயிருத்தால் தகட்டியின் காய்வழிப் பாட்டன் அடிப்பிறத்த ஒருவாயிருத்தால் தகட்டியின் காய்வழிப் பாட்டன் அடிப்பிறத்த ஒருவாயிருத்தால் தகட்டியின் காய்வழிப் பாட்டன் அடிப்பிறத்த ஒருவாயிருத்தால் தகட்டியின் காய்வழிப் பாட்டன் அடிப்பிறப்பிறத்த ஒருவாயின் காய்வழிப் பாட்டன் அடிப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப்ப	ාශයේ උප්පැත divisio are given in ' දිනදීය. 	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration மேல் கி மேல் கி மற்ற உருவ்வர கி வறுவர், கூடுவரும் கி வறுவர், கூடுவர் வி வறுவர், கூடுவர் வி வறுவர், கூடுவர் வி வறுவர் கூடுவர் வி வறுவர் கூடுவர் வி வருவர் கூடியத்தியையும் கொடுத்	இத்தால் டைட்டளேயிடம் பட்ட கோல்ட்டம் கூறின் ලේස இதை பெரும்பகுதிப் பதி ddl. District Registr කතුගත කරනු – 1953 (පත කතුගත කරනු පරිදී යොදස කතුගත කරන පරිදී යොදස කතුගත කරන පදදෙනාම 1 යුතුයි පුකාශය කරන පදදෙ පැලුத்திற் கொடுக்கவுல். (உ- புத்த தமிழச " அல்லது "தி பயனாயும், பெற்குர் முறைப்பி ந்தல் வேண்டும். ப விவரங்கள் பிறப்புப் பதி	ාධලිසිණැලා ්. ාම / රෙජිස්ටුා ර ඛ්‍රූණ ආ ් / ධු කි ඛ්‍රූණ ආ ් / ධු කි ඛ්‍රූණ කි ට රෙසි කොටුටෙ ද ජීට පසුව කම ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වූණ සම්	ට් ප්‍රත්‍ර ලේ ප්‍රක්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල
දි ක්සිවි 20 වෙර විසිවි කටහි (පුණිස් කාර්	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	டம்பட்டிருக்கிற பிறப்பை— பிரிவின் பிறப் th of which particulars டி மிரிவின் பிறப் th of which particulars டி மிரிவின் பிறப் கூற்றேன்றில் கூற்றோர். டி மீரி பா-General's Office. பிரிவின் கூறியும் நடித்தின் கூற்தோர். டி மீரி பா-General's Office. பிரிவின் கூறியும் நடித்தின் திகதியும் நடித்தின்றில் கூறியும் நடிதிவுவின்றில் கூறியும் நடித்தின்றில் கூறியும் நடித்தின்றில் கூறியும் நடித்தின்றில் கூறியும் கூறிக்கின் சிரிவின் கூறிக்கின் திருக்கின் கைய்த கூறிக்கின் கையித்தால் தகம் கூறிக்கின் திருக்கின் கைய்த கடிக்கின் கையித்தின் கைய்த	ාශයේ උප්පැත divisio are given in ' දිනදීය. 	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration மேல் கி மேல் கி மற்ற உருவ்வர கி வறுவர், கூடுவரும் கி வறுவர், கூடுவர் வி வறுவர், கூடுவர் வி வறுவர், கூடுவர் வி வறுவர் கூடுவர் வி வறுவர் கூடுவர் வி வருவர் கூடியத்தியையும் கொடுத்	இத்தால் டைட்டளேயிடம் பட்ட கோல்ட்டம் கூறின் ලේස இதை பெரும்பகுதிப் பதி ddl. District Registr කතුගත කරනු – 1953 (පත කතුගත කරනු පරිදී යොදස කතුගත කරන පරිදී යොදස කතුගත කරන පදදෙනාම 1 යුතුයි පුකාශය කරන පදදෙ පැලුத்திற் கொடுக்கவுல். (உ- புத்த தமிழச " அல்லது "தி பயனாயும், பெற்குர் முறைப்பி ந்தல் வேண்டும். ப விவரங்கள் பிறப்புப் பதி	ාධලිසිණැලා ්. ාම / රෙජිස්ටුා ර ඛ්‍රූණ ආ ් / ධු කි ඛ්‍රූණ ආ ් / ධු කි ඛ්‍රූණ කි ට රෙසි කොටුටෙ ද ජීට පසුව කම ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වෛත් සහ ඛ්‍රූණ වූණ සම්	ට් ප්‍රත්‍ර ලේ ප්‍රක්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල්‍ය ල
දි ක්සිවි 20 වෙර විසිවි කටහි (පුණිස් කාර්	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	டப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப்பிற் பிறிவுளைய்யும் திக்தியும் நிவுளின்யும் திக்தியும் நிவுளையும் திக்தியும் நிவுளையும் விவரங்கள் பிளின சே ப்பிறவினைய்யும் திக்தியும் சே ப்பிறப்பிறப் பிரியின் சே ப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப் பிறந்த ஒருவராயிருந்தால் தக்குவரியாது பிறந்த ஒருவர விஷ கட்டில் கையோப்பம் கைய்க்கும்	ාශයේ උප්පැත ස් ප්‍රම්ණත් divisio are given in i දිනදීය. නි නිනෙම. නි නිනෙම. නි කළ යුතුයි වියාදු ප්‍රත්ත වේ කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් දෙස් ස්කර් දෙස් කල වස්තර නෙතුන් දෙස් ස්කර් දෙස් ස්කර් සිත් සේ ස්කර් සිත් සේ සේ සේ සේ සේ සේ සේ සේ සේ සේ	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration பூன்ன விவரங்களர்யி வூன் இசித்தேதேத்த வி வனுசன், கூடுக்குக்கி வனுசன், கூடுக்குக்கி வனுசன், கூடுக்குக்கி வனைக்கத்தில் கூடுக்குக்கி வனைக்கத்தில் கூடுக்குக்கி வெய்யனர்யும் கொடுக் ன் தக்கப்போப்பற்றில் பா 1) முத்தினையும் வ	இத்தால் டைட்டீனயிடம் இத்தால் டூட்டீனயிடம் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வெண்டும் அதன் பின்னாரயின் ஐந்து	ාධලම්ණැලා ්. ාම/රෙජිස්ටුාර බුණො ් / පුණි අත්	பெரும்பகு தியின் District பற்ற பிறி காரியகர்த்தர்General. பற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற
දි ක්සිව 20 20 Distr සටහ (Uනිව No. :	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	டப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப்பிற் பிறிவுளைய்யும் திக்தியும் நிவுளின்யும் திக்தியும் நிவுளையும் திக்தியும் நிவுளையும் விவரங்கள் பிளின சே ப்பிறவினைய்யும் திக்தியும் சே ப்பிறப்பிறப் பிரியின் சே ப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப்பிறப் பிறந்த ஒருவராயிருந்தால் தக்குவரியாது பிறந்த ஒருவர விஷ கட்டில் கையோப்பம் கைய்க்கும்	ාශයේ උප්පැත ස් ප්‍රම්ණත් divisio are given in i දිනදීය. නි නිනෙම. නි නිනෙම. නි කළ යුතුයි වියාදු ප්‍රත්ත වේ කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් කල වස්තර නෙතුන් දෙස් ස්කර් දෙස් කල වස්තර නෙතුන් දෙස් ස්කර් දෙස් ස්කර් සිත් සේ ස්කර් සිත් සේ සේ සේ සේ සේ සේ සේ සේ සේ සේ	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration பூன்ன விவரங்களர்யி வூல் இ சித்பேரும் வறு அரன்றர் இசின்பி வி வறும் மூகின்யி வரைய் கூற்கில் வரும் பூட்டனதும் வெ பெயரையும் கொடுக்	இத்தால் டைட்டீனயிடம் இத்தால் டூட்டீனயிடம் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வெண்டும் அதன் பின்னாரயின் ஐந்து	ාධලම්ණැලා ්. ාම/රෙජිස්ටුාර බුණො ් / පුණි අත්	பெரும்பகு தியின் District பற்ற பிறி காரியகர்த்தர்General. பற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற
දි ක්සිව 20 20 Distr සටහ (Uනිව No. :	ඹුද්ද පැතික් ද්‍රියුත් ක්රියා ක්රයා ක්රියා ක්රයා ක්රියා ක්රීයා ක්රීයා ක්රියා ක්රියා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා ක්රීයා	ப்பட்டிருக்கிற பிறப்பை — பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப் பிரிவின் பிறப்பிரியின் பிரிவின் பிரிவின் பிரிவின் சடியின் பிரிவின் சிறப் சடியின் பிரிவின் சிறப் சடியின் பிரிவின் சிறப் சிறப்பிற் பிரிவின் சிறப் பிரிவின் சிறப்பிரியின் சிறப் பிறந்த ஒருவராயிருந்தால் தகட் வுனின் தாய்வழிப் பாட்டன் அ விரிக்கு ஒருவராயிருந்தால் தகட் வுனின் தாய்வழிப் பாட்டன் அ விரிக்கு ஒருவராயிருந்தால் தகட் வுனின் தாய்வழிப் பாட்டன் அ விரிக்கு சிரிவின் சியந்த விரிவின் தாய்வழிப் பாட்டன் அ விரிக்கு சிரிவின் சியந்த விரிவின் தாய்வழிப் பாட்டன் அ விரிக்கு சிரிவின் சியந்த விரிவின் சிரிவின் சியந்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் சிலிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் சிலிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் சிரிவின் செய்த விரிவின் சிரிவின் சிரிவினின் சிரிவின் சிரிவினின் சிரிவின் சிரிவின் சிரிவினின் சிரிவின் சிரிவின் சிரிவின் சிரிவின	ාශයේ උප්පැත divisio are given in i දිනදීය. 	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration பேடி கூற்கள் விவரங்களர்யி அற்ற உடிக்கும் இத்தம் வறு உடுக்கும் இத்தம் வறு கடிக்கும் இத்தில் கடைப்பகுதியையும் வ	இத்தால் கட்டளேயிடம் இத்தால் கட்டளேயிடம் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் இத்தல் வேண்டும் அத்தல் வெண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வேண்டும் அத்தல் வெண்டும் வில் விண்டும் அத்தல் வெண்டும்	ාධ(ලිසිණැලා ්. ාම/රෙජිස්ටුාර බුදුණෙ ් / ධුම් බු කr/Registrar ව පිරි පසුව සම ව රජ පසුව සම බාර (පිරි පසුව සම බාර (ප්ර පසුව සම	பெரும்பகு தியின் District O ප්තරාල් காரியகர்த்தர்General. O පළමුවෙන දන ක කොකල දරුවෙකු කී අත්සන් කළ යුකුයි මුද්දරය රුලියල් විස මේදරය රුලියල් සේ සේ ස
දි ක්සිව 20 20 Distr සටහ (Uනිව No. :	இத்த அறிவித்தலில் விவரங்காட்ட The Registrar of Births of	்பட்டிருக்கிற பிறப்பை— பிரிவின் பிறப் th of which particulars டி மார்க்கிற பிறப்பை— பிரிவின் பிறப் டி காரியகர்த்தர் தந்தோர், முர் பா-General's Office, பிறியின் பிறப் மட்டுக்கிற மிறப்படியின் நடிக்கிற்கும் படிக்கிற்கும் நடிக்கிற்கும் படிக்கிற்கும் நடிக்கிற்கும் படிக்கிற்கும் நடிக்கிற்கும் படிக்கிற்கும் நடிக்கிற்கும் கடிக்கிற்கும் நடிக்கிற்கும் கடிக்கிற்கும் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிற்கள் தக்கிறம் நடிக்கிற்கள் தக்கிற்கள் தக்கிற்கள் தக்கிற்கள் கிறக்கிற்கள் தக்கிற்கள் கிறக்கிற்கள் தக்கிற்கள் கிறக்கிற்கள் கிறக்கிறக்கிற்கள் கிறக்கிற்கள் கிறக்கி	හාගයේ උප්පැත divisio are given in i දිනදිය. 	பதிவுசெய்யும்படி on in the this declaration this declaration this declaration பில் சித்சேர் கி வரை கி வரி	இத்தால் கட்டளேயிடம் இத்தால் கட்டளேயிடம் இத்தல் வேண்டும். அத்தல் வேண்டும். அதன் பின்னாயின் ஐத்து f the year, in letters, for	්පැලිසිණැලා ්. වේ (පිර ජිස්ටු) ර කුණ අර් (පුණික් කැ/Registran වේසේ නුපත් සුජා ර ජව පසුව කම වේස් නුපත් සුජා ර ජව පසුව කම වේස් නුපත් සුජා වේස් (සුණ බාද්ධ (සුණ වේස් (සුණ වෙස් (සුණ වේස් (සුණ වේස් (සුණ වෙස්	பெரும்பகு தியின் District பற்ற பற்ற கூரிய கர்த்தர்General. பற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற மற்ற

person not so born, and not legitimated by the subsequent marriage of the parents, information should be given of the maternal grandfather and great

4. In the case of a person not born in wedlock, both parents should sign in Cage 10, if particulars relating to the father are to be entered in the

5. If the declaration is made within twelve months of birth the stamp shall be of the value of one rupee and if it is made thereafter the stamp shall be of the value of five rupees.

6. Delete inapplicable word.

grandfather.

register of births.



1948 අංක 18 දරන ලංකා පුරවැසි පනත යටතේ ශී ලංකාවෙන් පිටත සිදුවූ උපතක් ලියාපදිංචි කිරීම සඳහා වන අයදුම්පතුය 1948 இன் 18 ஆம் இலக்க இலங்கைக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த பிறப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் APPLICATION FOR REGISTRATION OF BIRTH OUTSIDE SRI LANKA under the CEYLON CITIZENSHIP ACT No. 18 OF 1948

ආගමන තා විගමන පාලක ජනරාල් වෙතටයි.	
(දරුවාගේ නම)	වන මාගේ දරුවා ශීූ ලංකාවෙන්
පිට උපන් බව මෙයින් වාර්තා කරමින් එම උප්පැන්නය ලියාපදිංචි කරන ලෙස 1948 අංක 18 අ	·
වගන්තියේ නියම වූ පුකාර පහත අත්සන් කරන මම ඉල්ලා සිටිමි. පහත දක්වා ඇති විස්තර සහ	
කරමි.	
குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்,	
(குழந்தையின் பெயர்) ஆகிய எனது குழந்தை இலங்க	கக்கு வெளியே நிகழ்ந்த பிறப்பு
என இத்தால் அறியத்தருவதுடன், அத்தகைய பிறப்பை பதிவுசெய்யுமாறு, 1948 இன் 18 ஆம் (
5(2) ஆம் பிரிவின் தேவைகளின் பிரகாரம், கீழே கையொப்பமிட்டுள்ள நான் விண்ணப்பம்	
கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் யாவும் உண்மையானவை எனவும் சரியானவை எனவும் உறு	
To: - CONTROLLER GENERAL/IMMIGRATION AND EMIGRATION [To be completed in BLOCK letters]	
I, the undersigned hereby report the birth outside Sri Lanka of my	child
i, the undersigned hereby report the birth outside on Edina or my	
thereof in accordance with the requirements of Section 5(2) of the Citizenship Act. No. 18 of 1948. I declar	and the second s
	,
below are true and correct.	
	·
	රුගේ අත්සන ŋŋflன் නෙයිഡாப்பம்
	e of Applicant.

අ - ඉල්ලුම්කරු පිළිබඳ විස්තර

அ - விண்ணப்பதாரர் பற்றிய விபரங்கள் A - PARTICULARS RELATING TO THE APPLICANT

	ඉල්ලම්කරුගේ සම්පූර්ණ නම					ļ				1				
	இது இரைப்பதாரரின் முழுப் பெயர் விண்ணப்பதாரரின் முழுப் பெயர்	 	 	++		-	-	+	+	+-		\vdash		
	Full Name of Applicant		+					-						
			<u> </u>											
2.	පදිංචි රටේ ලිපිනය				· · · · · · · · · · · · · · · · · · ·		,					1.	·····	
	வதிவு நாட்டின் முகவரி:				1 1			• •						
	Postal Address in the													
	Country of Domicile			 		1	 			1	 			
^	* -8.1 CO.						Ш				L .	<u> </u>	L I	
3.	ඊ මේල් ලිපිනය													
	மின்னஞ்சல் முகவரி: e-mail Address	******				•	••••••		• • • • • • •		•••••	••••		
							-							
4.	<u> දුරකථනය - දේශීය</u>		1 1 1	1.1	1 1	1			_	1		г		_
	தொலைபேசி - உள்நாடு					ľ								
	Telephone - Local						•							
	විදේශීය		1 1			-		<u> </u>		1	·			_
	வெளிநாடு												- 1	
	Overseas	<u> </u>			<u> </u>			-				<u> </u>		
5.	ඉල්ලුම්කරු හා දරුවා අතර ඇති සම්	ම්බන්ධය :												
	விண்ணப்பதாரர் மற்றும் குழந்தைக்						,							
	Relationship of Applicant to Child													
(രദ	්ලුම්කරු , දරුවාගේ පියාවත් මවවු	ත් නොවේ නම්	ි මේ ලෙම ල ෙ	්ලම්පත	eදිරිපැ	ග් කරු	ත්තට	<u> ඔවන්</u>	්ට ලුං	กวะกะ	කිලි)න්දැ	යි ලැ	ห์ก
දැස	වීට යුතුය) (ඛ්කා්කාධ්යනු ලේ ලැල්	றதயின் தந்ன	த அல்லது	தாய் இ	ல்തെல(പെതിര	i, <u>Qj</u>	த் த	ிண்ன	ரப்பத	ந்தை	சம	ர்ப்பி	க்க
அவ	ர்களுக்கு இயலாமைக்கான காரணத்	தைக் காட்டுத	தல் வேண்டு	b.) If the a	applicar	nt is nei	therth	e fath	er noi	ther	noth	er of	the cl	hild,
the	reasons why the latter are unable to app	bly should be s	tated here.)			•								
												٠		
									٠					
												÷		
												-		
		ආ -	දරුවා පි	ළිබඳ දි	 විස්තුර	<u> </u>	•							
	a	- குழந்	ந்த தொட	_ர்பான	விப	ரங்க								
-		ආ – - ල්චල් PARTICUL/	ந்த தொட	_ர்பான	விப	ரங்க			· · · · · · · · · · · · · · · · · · ·					
	B-1	- குழந்	ந்த தொட	_ர்பான	விப	ரங்க								
6.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම	- குழந்	ந்த தொட	_ர்பான	விப	ரங்க								
6.	B - l දරුවාගේ සම්පූර්ණ නම යුழந்தையின் முழுப் பெயர்:	- குழந்	ந்த தொட	_ர்பான	விப	ரங்க								
6.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම	- குழந்	ந்த தொட	_ர்பான	விப	ரங்க								
	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child	- GUPS	ந்த தொட	_ர்பான	விப	ரங்க CHIL								
6.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால்	் குழந்க PARTICULA பிர்க்க அன் ஆண்	ந்த தொட	_ர்பான	விப	rங்க CHIL ස්වී ඩෙක්	D							
	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය	- GUPS	ந்த தொட	_ர்பான	விப	ரங்க CHIL ස්තී	D							
7.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex	ුරුෂ Male	ARS RELA	_ர்பான TING TO	விப	rங්க CHIL ස්වී பெண் Fema	D							
	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය	egypise PARTICULA වුරුෂ නුණ Male	ARS RELA	Litument TING TO	விப	TRIMES CHIL ස්ති ටෙක Fema	D in lie corrêce							
7.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම குழந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය වූ වූ වූ වූ වූ වූ වූ වූ	ුරුෂ Male	ARS RELA	Liturent	விப	rங්க CHIL ස්වී பெண் Fema	in lie cozée							
7.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම குழந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය වූ වූ වූ වූ වූ වූ වූ වූ	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්ති ටෙන් Fema අවුරු	in lie cozée							
7.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම குழந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය වූ වූ වූ වූ වූ වූ වූ වූ	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්ති ටෙන් Fema අවුරු	in lie cozée							
7.	B - I දරුවාගේ සම්පූර්ණ නම යුහුந்தையின் முழுப் பெயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය ப්) කුந்த திகதி:	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්ති ටෙන් Fema අවුරු	in lie cozée							
7.	ළ රුවාගේ සම්පූර්ණ නම ලුහුந්නෙනුயින් ගුගුර ටෙயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය ට්ගුந்න නියනි: Date of Birth	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්ති ටෙන් Fema අවුරු	in lie cozée							
7.	පි - I දරුවාගේ සම්පූර්ණ නම	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්ති ටෙන් Fema අවුරු	in lie cozée							
7.	ළ රුවාගේ සම්පූර්ණ නම ලුහුந්නෙනුயින් ගුගුර ටෙயர்: Full Name of Child ස්තී/පුරුෂ භාවය பால் Sex උපන් දිනය ට්ගුந்න නියනි: Date of Birth	ு குழந்க PARTICULA இல் இன் Male	றத தொ ARS RELA	Liturent	விப	rhias CHIL ස්වී ටෙන් Fema අවුරු	in lie cozée							

අැ - දරුවාගේ දෙමව්පියන් පිළිබඳ විස්තර මු - குழந்தையின் பெற்றோர் பற்றிய விபரங்கள் C - PARTICULARS RELATING TO THE CHILD'S PARENTS

10.	දෙමව්පියන් විවාත වූ ස්ථානය	3	, 								.,,,,,,,,	
	නා දිනය :											
	பெற்றோர் விவாகம் செய்த											
	இடமும் திகதியும்		***************************************	• • • • • • • • • • • • • • • • • • • •		•••••				••••		• • • • • • • • • • • • • • • • • • • •
	Place and date of parents' marri	iage :						•			. *	
			•									
	(දරුවා උපදින අවස්ථාවේදී දෙ සම්බන්ධයෙන් දිවුරුම් පුකාශ ඉර ධාඛ්රුනු அல්லනු ඛ්ඛාපහර් නු parents are unmarried/separated/d	දිරිපත් කළ යු: මිசய்திருப்பின்	තුය.	த பிறச் (patern	கும் சந் ity) பற்ற	தாப்ப <u>த்</u> நிய சத்	தில் செ தியக்க	பற்றோ டதாசி	ா் திர சமா்	நமண்ட ப்பித்த	ற் முடிக்	காது /
									,	٠		
			පියාගේ	ී විස්ත	Ó						:	
	# -		யின் தந்	•			7					
	D-PAI	RTICULARS	HELAIIN	NG TO	HE CH	IIITD.2	PALE	EK				
								٠.				
11.	(a) සම්පූර්ණ නම						ТТ				1	7
	முழுப் பெயர் Full Name									\top		
	·				1.							
	(b) උපන් දිනය	දින	,	මාස			• .	අවුර	ැද්ද			/
	பிறந்த திகதி Date of Birth	நாள் Date		மாத Mon				வரு Year				
				. [- ·	-		T	1	\neg		
								1 1	<u></u>	ᆈ.		
	(c) උපන් ස්ථානය		\Box							İ		
	பிறந்த இடம் Place of birth											
	Tidde of birth											
						-						
-	(d) දරුවා උපදින අවස්ථාවේදි கුழந்தை பிறந்த போது த His Nationality/ Citizenship st	- ந்தையின் தே	தசிய இனம்	/ குமா			· .					
	(e) පියා පරම්පරාවෙන් ශී ලංස යන වග			_			÷	පුරවැ	සියෙ	න් ද?		
	தந்தை பரம்பரையான இலா Whether the father is a citizen											٠
	පරම්පරාවෙන්				විය	රප ි රුවි	කිරීමේ	මන්			-	\neg
	பரம்பரையாக By de	escent			-	-	ошта Ву		ration			

	ு மூலம் இலங்கைப் பி a citizen of Sri Lanka (Co			பட்டுள்ள வி	பரங்களைத்	தரவும்	
	·			1 2 2 2			
සහතිකයේ අංකය ඝාණුම් පුළු මූහන්සර Certificate Number			සහතිකයෙ சான்றிதழ் Certificate [திகதி			
(සහතිකයේ පිටපතක් ව /	අමුණන්න.	சான்றிதழின் ப	ி ரதியொன்றை	3 இணைக்க	цю. Please a	ttach a copy c	of the certificate.
(g) ඔතුගේ ශීූ ලංකා அவருடைய இலங் His Sri Lanka addre	்கை முகவரி						
		මවල	ග් විස්තර				
	ഉ ക്ര E - PARTICUL	ழந்தையின்	தாய் பந்		ரங்கள் MOTHER		
12. (a) විචාතයට පෙර සම්පූර්ණ නම முன்னதாயின் Full (maiden) Na	விவாகத்திற்கு முழுப் பெயர்						
(b) උපන් දිනය பிறந்த திகதி Date of Birth	·	දිනය நாள் Date		මාසය மாதம் Month		වුරුද්ද ugjub ear	
(c) උපන් ස්ථානං Place of birth	3/பிறந்தஇடம்						
குடியுளிமை. H	ත අවස්ථාවේදී මවගේ er Nationality/Citizenship	p status at the tin			பிறந்த போ	து தாயின்	தேசிய இனம்
பரம்பரையான	ාවෙන් ශී ලංකාවේ පූ т இலங்கையரா, பதிவு by registration :						
பரம்	ම්පරාවෙන් puagg descent			ලියාපදිංචි பதிவு மூ By registra			
	චි වීමෙන් ශීූ ලංකාවේ බ්ගණ නුගාන්, ස්රීහු රි n, state :-						
සහතිකයේ ව சான்றிதழ் இ Certificate Nur	லக்கம்		சான்றி	තයේ දිනය தழ் නිසනි ate Date			

(f) පියා ලියාපදිංචි වීමෙන් ශුී ලංකාවේ පුරවැසියෙක් වූයේ නම්, පහත අසා ඇති කරුණු සපයන්න.

(සහතිකයේ පිටපතක් අමුණන්න. தயவுசெய்து சான்றிதழின் பிரதியொன்றை இணைக்கவும. Please attach a copy of the certificate)

(e) ඇයගේ ශීූ ලංකාවේ ලිපිනය		[ļ							•
அவருடைய இலங்கை முகவரி										
Her Sri Lanka address										

සහතිකය එවිය යුතු ආකාරය சான்றிதழை அனுப்ப வேண்டிய விதம் Mode of receiving the Certificate

A. B. C.	විදේශ තානාපති කාර්යාලයට வெளிநாட்டு தூதுவர் அலுவலகத்திற்கு To the Embassy ඔවගේ විදේශීය ලිපිනයට உங்களுடைய வெளிநாட்டு முகவரிக்கு To your Foreign Address ඔවගේ ශී ලංකාවේ ලිපිනයට	'B' හෝ 'C' නම් ලිපිනය මෙති ලියන්න. (ඉංගුිසි කැපිටල් mark this cage (In BLOCK letters.) 'ஆ' அல்லது 'இ' எனின் முகையாயை இங்கே எழுதவும். (ஆங்கில கெப்பிற்றல் எழுத்துக்களில்) If the mode is 'B' or 'C' write the address here.
	உங்களுடைய இலங்கை முகவரிக்கு To your Sri Lankan Address	
ඉහප	n 'B' හෝ 'C' අනුව වූ ලිපිනයට සහතිකය එ	එවිය යුතු නම්, ඔබ විසින් ගෙවන ලද තැපැල් ගාස්තු පිළිබඳව පහත තොරතුරු
සප	පන්න.	
ധേര	ல ' ஆ ' அல்லது ' இ ' விற்கான முகவரிக்கு	கு சான்றிதழை அனுப்ப வேண்டுமாயின், உங்களால் செலுத்தப்பட்ட அஞ்சல்
கட்ட	.ணம் பந்நிய பின்வரும் விபரங்களைத் தர	ரவும்.
	Certificate should be sent to the address mer age you paid.	ntioned in above 'B' or 'C', provide the following information regarding the amount of
செவ	ට තැපැල් ගාස්තු පුමාණය : හුத්திய அஞ்சல் கட்டணம்: unt of Postage Paid	
பற்று	තාන්සි අංක µச்சீட்டு இலக்கம்: eipt No.	

දරුවාගේ පියාගේ/මවගේ පුරවැසිභාවය පිළිබඳ පුකාශය

(first sa first) for	S (Sand me vidence)
නිකුත් කරන ලද අංක :නිකුත් කළ දිනය) දිනනිකුත් කරන ලද අංක :නිකුත් කරන ලද අංක :	
(දරුවාගේ උපන් දිනය) දිනට ශීූ ලංකාවේ	
පුරවැසියකු බව* අවංක ලෙසත් සතෘ ලෙසත් මින් පුකාශ කරමි.	
C	
දිනය :	පුකාශකගේ අත්සන (පියා/ම්ව)
* අදාළ නොවන වචන කපා හරින්න.	(Cab) Co
වර්ෂ 20 ක් වූ මස වන දින මා ඉදිරිපිටද	දී පුකාශ කරන/ දිවුරුම් දෙන ලදී.
	සනතික කරන අයගේ අත්සන සහ නිල මුදාව
குழந்தையின் தந்தை / தாயின் குட	் புரிமை பற்றிய கூற்று
இடம்) விநியோகிக்கப்பட்ட இ	லக்க வெளிநாட்டு கடவுச்சீட்டு உரிமையாளர்
	(தந்தையின் / தாயின் பெயர்) ஆகிய நான்
(குழந்தையின் பிறந்த திகதி) அன்று இலங்கை	க தவிர்ந்த வேறு ஏதேனும் நாட்டின் குடியுரிமை பெற்றவர்
அல்லவென / இரட்டை குடியுரிமை* பெற்றவர் * என நேர்மையாகவு	யும் உண்மையாகவும் இத்தால் வெளிப்படுத்துகிறேன்.
த்தத்:	வெளிப்படுத்துபவரின் கையொப்பம்
	(தந்தை / தாய்)
* பொருத்தமற்ற சொற்களை வெட்டிவிடவும்.	
	oஅந் திக்தி எனது
முன்னிலையில் கையொப்பமிடப்பட்டு பிரகடனம் / உறுதி செய்யப்பட்	டது.
	சான்றுப்படுத்துபவரின் கையொப்பமும்
	பதவி முத்திரயும்
DECLARATION OF CITIZENSHIP OF C	HILD'S FATHER/ MOTHER
Father or Mother's name who signed the F	
I,	(name of the father/ mother) of
.Address where you are presently living	
	(Address) bearing a Sri Lankan passport
No issued at (Place	e issued) on (date issued) do hereby
solemnly and sincerely declare and affirm that I was a citizen of Sri Lanka ar	nd was not a citizen of any other country than the Sri Lanka/ a
dual citizen* on(Child's date of birth)	Father or Mother's signature who
	signed the Form B6
Date:	Signature or Bookerom (taktor montor)
* Delete irrelevant words.	olgitatare of Bootalon (tathon motion)
Sworn/ Affirmed and signed this day of	
DEEODE ME	Signature of Hon. Consul or JP/GP
BEFORE ME.	Signature of Fiori. Consul of 3F/GF
	Signature of the Attester and Official Seal
Rubber stamp/Seal with name	
and address of Hony. Consul or JP/GP	

STATUTORY DECLARATION

Father 's name of Address where you are p	orocontly livi					
bearing Sri Lanka Passport N						
on			•		•	
that I was a Citizen of Sri						
(date of birth of the	crilid) date	OI .	DITUT O	ı iliy	5011 /	uaugniei
and was <u>NOT</u> on this date a	citizen of any	other o	country.			
	·•					
Signature of Applicant (Father / Mother)					P	
(Fauler / Wouler)						
Signature of Hon. Consul or J						
Signature of Officer Certifyi			with nam ony. Cons			
(this declaration should be	witnessed		1			Posos or
Commissioner of Oaths)	williesseu	preier	ably by	a Ju	Slice Oi	reace of
			· · · · · · · · · · · · · · · · · · ·			
STATUTORY DECLARATIO	N					
Mother's name	nananthi liv		,			
of . Address where you are						
bearing Sri Lanka Passport N						
onthat I was a Citizen of Sri						
(date of birth of the						
	,			•		•
and was <u>NOT</u> on this date a	citizen of any	other c	country.			
Signature of Father or Moth	er					
Signature of Hon. Consul or JP	/GP					
Signature of Officer Certifyi	···· /					
_		1				

(this declaration should be witnessed preferably by a Justice of Peace or Commissioner of Oaths)

Rubber stamp with name and address of Hony. Consul or JP/GP